


ஒருகாலில் குதித்துப் பல்வகைத் தடைகளைத் தாண்டுவோம்.

சரியான நடவடிக்கைகளைத் தேர்வு செய்க.



வளையங்களைத் தாண்டுதல் உயரம் தாண்டுதல்

நொண்டி அடித்தல் தடைகளைத் தாண்டுதல்